



The Prajnya Trust

Domestic Violence in Tamil Nadu During the COVID-19 Lockdown

A Summary of Accounts from the Field

1-13-2021



In order to understand the lockdown-driven rise in domestic violence cases, we invited our civil society partners around Tamil Nadu to a consultation that representatives from 37 organisations in 34 districts attended on December 4, 2020. In preparation for this conversation, we sent out a small questionnaire that they filled out. This report presents a summary of questionnaire responses.

Representatives by and large spoke about their own districts, except for the Vellore representative who also covered Ranipet and Tirupattur and the one from Tirunelveli who covered Tirunelveli and Tenkasi.

Of those who participated, all except five reported that domestic violence support services are central to their work.

பொது முடக்கம் அமலில் இருந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் குடும்ப வன்முறை எவ்வாறு அதிகரித்து இருந்தது என்பதனை புரிந்து கொள்ளுவதற்காக ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு டிசம்பர் 4, 2020 ஏற்பாடு செய்திருந்தோம். அதில் 34 மாவட்டங்களிலிருந்து 37 தன்னார்வ தொண்டு அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலுக்கு ஆயத்தப்படுத்தும் பொருட்டு, ஒரு எளிமையான வினாப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகவல்களை சேகரிப்பதற்காக அவர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த வினாப்பட்டியல் மூலம் பெறப்பட்ட பதில்களை, இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இருவரை தவிர, பெரும்பாலும் பிரதிநிதிகள் தங்களுடைய மாவட்டங்களை பற்றியே பேசினர். வேலூரை சேர்ந்த பிரதிநிதி, ராணிபேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களையும்; திருநெல்வேலியை சார்ந்தவர் திருநெல்வேலி மற்றும் தென்காசியை பற்றியும் பேசினர்.

கலந்து கொண்டவர்களில், ஐந்து பேரை தவிர, அனைவரும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு சேவைகள் புரிவதை தங்களது முக்கிய பணியாக கொண்டுள்ளனர்.

பொது முடக்கத்துக்கு பின்பு, IPC மற்றும் PWDVA ஆகியவற்றின் கீழ் உங்கள் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை?

How many cases have been registered in your district under IPC and PWDVA after the lockdown?

Several districts responded by saying they could not access the information so they did not know. However, those that did reply reported the following:

நிறைய மாவட்டங்களின் பிரதிநிதிகள், தங்களால் தகவல்களை பெற முடியவில்லை, ஆதலால் தங்களுக்கு தெரியாது என்று கூறினர்.

கூறியவர்களின் பதில்களை தொகுத்துள்ளோம்:

Coimbatore and Nilgiris கோவை மற்றும் நீலகிரி	2
Cuddalore கடலூர்	32
Dindigul திண்டுக்கல்	15
Erode ஈரோடு	2
Karur கரூர்	8
Madurai மதுரை	21
Nagapattinam நாகப்பட்டினம்	40
Nilgris நீலகிரி	0
Pudukkottai புதுக்கோட்டை	17
Ramanathapuram ராமநாதபுரம்	30
Sivagangai சிவகங்கை	2
Thiruvallur திருவள்ளூர்	3
Tiruchirappalli திருச்சிராப்பள்ளி	35
Vellore, Ranipet and Tirupattur வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர்	42
Vilupuram விழுப்புரம்	103
Virudhunagar விருதுநகர்	80

உங்கள் அமைப்பை எத்தனை பேர் அணுகினார்கள்? How many people have accessed your organization?

Answers to this question varied. Those who responded with numbers listed zero to 160, over several months (this too varied). Some said women wanted to talk with them but not register a complaint. A few said they could not reveal the answer. Here are the responses as we have them:

இந்த கேள்விக்குரிய பதில்கள் பலதரப்பட்டது. எண்கள் மூலம் பதில் கூறியவர்கள், பல மாதங்களில் 0 - 160 வரை பெண்கள் தங்கள் அமைப்பை அணுகியதாக கூறினர் (இதுவும் பலதரப்பட்டது). சிலர், தங்களிடம் பெண்கள் புகார் பதிவு செய்யாமல், அவர்களின் பிரச்சனை குறித்து பேச மட்டுமே செய்தனர் என்று கூறினர். சிலர், தங்களால் பதில்களை வெளிப்படையாக தெரியப்படுத்த இயலாது என்றனர். இதுவே, அவர்களின் பதில்கள்:


DGSEA டிஜி எஸ் இ எ	Chengalpattu செங்கல்பட்டு	20
TN Women's Collective பெண்கள் இணைப்பு குழு	Chengalpattu செங்கல்பட்டு	1
கிராமியம் Gramiyam	Karur கரூர்	2
Read foundation READ பெளண்டேஷன்	Pudukkottai புதுக்கோட்டை	6
Deepam NGO தீபம் NGO	Dharmapuri தர்மபுரி	6
ஆதிநிலம் அறக்கட்டளை Aadinilam Arakkattana	Coimbatore கோயம்புத்தூர்	10
TN Women's Collective பெண்கள் இணைப்பு குழு	Tiruvallur திருவள்ளூர்	13
Centre for Rural Education and Economic Development கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையம்	Cuddalore கடலூர்	17
SINAM NGO எஸ் ஐ என் எ எம் NGO	Tiruvannamalai திருவண்ணாமலை	17
Special Cell for Women பெண்களுக்கான ஸ்பெஷல் செல்	Madurai மதுரை	18
Maitri Society மைத்ரி சொசைட்டி	Theni தேனி	21
Power Trust பவர் டிரஸ்ட்	Kallakurichi கள்ளக்குறிச்சி	28
Centre for Action and Rural Education (CARE) சென்டர் பார் ஆக்ஷன் அண்ட் ரூரல் எசுகேஷன்	Erode ஈரோடு	52

Integrated Rural Community Development Society இன்டகிரல் ரூரல் கம்யூனிட்டி டிவலப்மென்ட் சொசைட்டி	Sivagangai சிவகங்கை	60
Organisation of Rural Development ஆர்கனைசேஷன் ஆப் ரூரல் டிவலப்மென்ட்	Vellore, Ranipet and Tirupattur வேலூர், ராணிபேட்டை மற்றும் திருபத்தூர்	60
Special Cell for Women பெண்களுக்கான ஸ்பெஷல் செல்	Tirunelveli and Tenkasi திருநெல்வேலி மற்றும் தென்காசி	69
Social Welfare Department - Ending Child Marriage சமூக நல துறை - குழந்தை திருமணம் ஒழிப்பு	Virudhunagar விருதுநகர்	80
Krupalaya கிருபாலயா	Vilupuram விழுப்புரம்	100
SIMCODESS சிம்கோடஸ்	Dindigul திண்டுக்கல்	15 Family 15 குடும்பங்கள்
Special Cell for Women பெண்களுக்கான ஸ்பெஷல் செல்	Chennai சென்னை	160 calls (March to August) 160 அழைப்புகள் (மார்ச் - ஆகஸ்ட்)
Avvai Village Welfare Society அவ்வை கிராம நல சொசைட்டி	Nagapattinam நாகப்பட்டினம்	25 per month 25 நபர்கள் ஒரு மாதத்திற்கு
Thanjai Jana Seva Bavan தஞ்சை ஜனசேவாபவன்	Thanjavur தஞ்சாவூர்	5 நபர்கள் 5 PERSONS
Village Reconstruction Movement வில்லேஜ் ரிகன்ஸ்ட்ரக்ஷன் மூவ்மென்ட்	Tiruchirappalli திருச்சிராப்பள்ளி	Like-minded NGOs data கருத்தொத்த NGOகளின் தரவுகள்
SAARF TRUST (Sustainable Action and Research Foundation) SAARF அறக்கட்டளை	Ariyalur அரியலூர்	Nil
Tamilnadu Rural Reconstruction Movement தமிழ் நாடு ரூரல் ரிகன்ஸ்ட்ரக்ஷன் மூவ்மென்ட்	Ramanathapuram ராமநாதபுரம்	Nil
Mercy Rural Development Society மெர்சி ரூரல் டிவலப்மென்ட் சொசைட்டி	Namakkal நாமக்கல்	No

<p>Pudhu Yugam Thondu Niruvanam புது யுகம் தொண்டு நிறுவனம்</p>	<p>Krishnagiri கிருஷ்ணகிரி</p>	<p>One woman asked for help, helped in terms of medical care and counselling. 20 other women just shared their experience but do not want to make complain. ஒரு பெண் கவுன்சிலிங் மற்றும் மருத்துவ உதவிக்காக அணுகினார். 20 பெண்கள் அவர்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். ஆனால் புகார் அளிக்க விரும்பவில்லை.</p>
<p>TN Women's Collective பெண்கள் இணைப்பு குழு</p>	<p>Nilgiris நீலகிரி</p>	<p>3</p>
<p>Empower எம்பவர்</p>	<p>Tuticorin தூத்துக்குடி</p>	<p>We cannot reveal வெளிப்படையாய் கூற இயலாது</p>
<p>தீர்வு சமூக சேவை நிறுவனம் Theervu Samuga Sevai Niruvanam</p>	<p>Tiruppur திருப்பூர்</p>	<p>அனைத்து பெண்கள்</p>

உங்களுடைய மாவட்டத்தில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இதர அமைப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Do you know of any other organizations in your district that help victims of domestic violence?



Asked to list, seventy organisations or agencies were named across the state, of which roughly half were state-run, including the All Women Police Stations, different offices of the social welfare and child welfare departments, the Protection Officer and even the National Commission for Women and the National Human Rights Commission.


NGO support services generally appear to have less name recognition, even among NGOs. Those that were mentioned included: AHM Trust; Arasan NGO; Arogya Agam; Arumbugal; CREED-Family Counselling Centre; CREED-Swadhar Greh Home; EKTA; Family Counselling Center; FCC; IRCDS; Mahila Shakthi Kendra; MMS; MSK; MWC; New life NGO Swadhar Home; PCVC; RTU; Save; SMSSS; Tamil Manila Pengal Iyyakkam; Thozhi Federation; TSSS NGO; UWC; Vasantham Society; Vidiyal; WBWC; and Women's Collective. (We are unable to spell out the acronyms because this is how contributors listed the organisation names on our survey.)

உதவிக்கு அணுகும் அமைப்புகளை பட்டியலிட கேட்கப்பட்ட போது, மாநிலம் முழுவதுக்குமான எழுபது அமைப்புகளின் பெயர்கள் கூறப்பட்டது. அதில், பாதிக்கு மேல் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பல்வேறு சமூக நல அலுவலகங்கள் மற்றும் குழந்தை நல துறைகள், பாதுகாப்பு அதிகாரி, தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் போன்ற அரசின் அமைப்புகளாகும்.


பொதுவாக NGOக்களிடையே கூட, NGOகளின் ஆதரவு சேவைகளின் பெயர்கள் மிகவும் குறைவாகவே அடையாளம் காணப்பட்டது. அவ்வாறு அடையாளம் காணப்பட்டவை: AHM அறக்கட்டளை; அரசன் NGO; ஆரோக்கிய அகம்;

அரும்புகள்; CREED – குடும்ப ஆலோசனை மையம்; CREED – ஸ்வதார் இல்லம்; EKTA; குடும்ப ஆலோசனை மையம்; FCC; IRCDS; மகிளா சக்தி கேந்திரா; MMS; MSK; MWC; நியூ லைப் NGO ஸ்வதார் இல்லம்; PCVC; RTU; SAVE; SMSSS; தமிழ் மாநில பெண்கள் இயக்கம்; தோழி கூட்டமைப்பு; TSSS NGO; UWC; வசந்தம் சொசைட்டி; விடியல்; WBWC; மற்றும் பெண்கள் கூட்டமைப்பு (சுருக்க பெயர்களை எங்களால் விரிவுப்படுத்த இயலவில்லை, ஏனெனில் பங்களித்தவர்கள் அமைப்புகளின் பெயர்களை இது போன்றே கருத்தாய்வில் குறிப்பிட்டுள்ளனர்)

உங்களுடைய மாவட்டத்தில், இவை இருக்கின்றதா?
In your district, do these exist?



உங்கள் மாவட்டத்தில், குடும்ப வன்முறை நிகழ்வு அதிகரித்துள்ளதா?
In your district, has the incidence of domestic violence increased?



இந்த காலகட்டத்தில், எந்த வகையான குடும்ப வன்முறை பொதுவாக நிகழ்ந்துள்ளது? (பரவலாக காணப்படுவற்றிலிருந்து, சிறிதாய் நிகழுவது போன்று வகைப்படுத்துங்கள்)

During this period, what kind of domestic violence is most common? (From the most widespread, classify as occurring slightly)

	1. பரவலாக நிகழ்வது Widespread	2 ←	3 →	4. சிறிதாய் நிகழ்வது Rare	Question left blank பதில் கூறாமல் விடப்பட் டவை
உடல் ரீதியான (அடித்தல், தள்ளுதல், இழுத்தல் போன்றவை) Physical (hitting, pushing, pulling, etc.)	18	3	1	2	13
பாலியல் ரீதியான (திருமணத்தில் வன்புணர்வு; பாலியல் ரீதியான தொந்தரவுகள்) Sexual (marital rape; sexual harassment)	3	5	7	5	17
உணர்வுரீதியான வன்முறை (குழந்தைகளை பிரித்து கூட்டி செல்வதாய் மிரட்டுதல், தனிமைப்படுத்துதல்) Emotional violence (intimidation, isolation of children)	6	4	3	8	16
பொருளாதார ரீதியான வன்முறை (பணத்தை எடுத்து கொள்ளுதல், பொருளாதார ரீதியான ஆதரவு கொடுக்காதிருத்தல்) Economic violence (taking money, not giving economic support)	13	4	5	4	11

Physical violence was the most common, or most reported, kind of violence, with economic abuse coming second. Sexual violence within the home was the least common, or the least reported and it is worth noting that 17 respondents did not address the question at all. Emotional violence was also left blank by sixteen respondents.


பரவலாக உடல் ரீதியான வன்முறையே பெரும்பாலும் புகார் செய்யப்பட்டுள்ளது; அடுத்ததாக பொருளாதார வன்முறையை கூறலாம். இல்லங்களில் பாலியல் வன்முறை பொதுவாக குறைந்தோ, அல்லது குறைவாக தெரிவிக்கப்பட்டோ காணப்படுகிறது; சர்வேயில் பங்குபெற்றவர்களில் 17 நபர்கள், இந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை. பதிலளித்தவர்களில், 16 நபர்கள், உணர்வுரீதியான வன்முறையை பற்றி எதுவும் கூறாமல் வெற்றிடமாக விட்டுவிட்டனர்.

பொது முடக்க காலகட்டத்தில், எதனால் குடும்ப வன்முறை அதிகமாகிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? (ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளை தேர்வு செய்யலாம்)

During the lockdown period, why do you think domestic violence is on the rise? (Multiple factors can be selected)

வேலையின்மை Unemployment	25
பொருளாதார அழுத்தம் Economic Stress	31
நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்திருத்தல் Being confined to the house all day	24
தங்களுக்கென்ற தனிமை கிடைக்காதிருத்தல் Lack of privacy	9
சலிப்பான உணர்வால், துன்புறுத்தும் நடத்தை தூண்டப்படுதல் Harassment arising out of boredom	13
எதை பற்றியாவது விவாதத்தில் ஈடுபடுதல் Arguing over anything	17
பெற்றோர்களின் தலையீடு Intervention by parents	12
குடிபழக்கம் (பொது முடக்கத்தில் மது அருந்தும் வாய்ப்பு கிட்டாதிருத்தல்) Drinking (not having the opportunity to drink alcohol during the lockdown)	27
மற்றவை Other	7

பொது முடக்க காலகட்டத்தில் தான், வன்முறை தொடங்கியதாக உங்களிடம் புகார்கள் வந்துள்ளதா, நீங்கள் கேள்விப்பட்டீர்களா?
 Did you begin to hear complaints of violence when the lockdown began?



முதன் முறையாக தனது வாழ்க்கை துணையை துன்புறுத்துபவர், எந்த வகையான வன்முறையில் பொதுவாக ஈடுபடுவர்?


What kind of violence does a person who is harassing his spouse for the first time usually engage in?

உடல்ரீதியாக (அடித்தல், தள்ளுதல், இழுத்தல் போன்றவை) Physical (hitting, pushing, pulling, etc.)	16
பாலியல் ரீதியான (திருமணத்தில் வன்புணர்வு, பாலியல் ரீதியான துன்புறுத்தல் ஆகியவை) Sexual (marital violence, sexual harassment)	9
வாய்மொழி ரீதியாக (கத்துதல், அவமானப்படுத்துதல்) Verbal (shouting, insulting)	23
உணர்வுரீதியாக (குழந்தைகளை பிரித்து விடுவதாக மிரட்டுதல், தனிமைப்படுத்துதல்) Emotional (threatening to isolate children, isolating)	10
பொருளாதார ரீதியாக (பணத்தை புடுங்கி கொள்ளுதல், பொருளாதார ரீதியான ஆதரவை தர மறுத்தல்) Economic (taking away money, refusal to provide financial support)	13


எந்த காரணங்களால், வன்முறை தொடங்குவதாக நீங்கள் கருதுகிறீர்கள்?
(ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளை தேர்வு செய்யலாம்)
For what reasons, do you think the violence will start? (Multiple factors can be selected)

வேலையின்மை Unemployment	22
பொருளாதார அழுத்தம் Economic stress	33
நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்திருத்தல் Being confined to the house all day	19
தங்களுக்கென்ற தனிமை கிடைக்காதிருத்தல் Lack of privacy	10
சலிப்பான உணர்வால், துன்புறுத்தும் நடத்தை தூண்டப்படுதல் Harassment arising out of boredom	10
எதை பற்றியாவது விவாதத்தில் ஈடுபடுதல் Arguing over anything	14
பெற்றோர்களின் தலையீடு Intervention by parents	10
குடிபழக்கம் (பொது முடக்கத்தில் மது அருந்தும் வாய்ப்பு கிட்டாதிருத்தல்) Drinking (not having the opportunity to drink alcohol during the lockdown)	23
மற்றவை Others	4

உங்களுடைய அனுபவத்தில் பெண்கள், பத்து வருடத்துக்கு முன்னை விட இப்பொழுது அதிகமாக உதவியை நாடுகிறார்களா?
In your experience, do women seek more help now than they did ten years ago?



பொது முடக்கத்தில், இது நிகழ்கிறதா?
During the lockdown, is this still the case?



உதவி கோரும் முடிவை எடுப்பதற்கு எது தடையாக உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்கள்? (ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளை தேர்வு செய்யலாம்)
What do you think is the obstacle to making a decision to seek help? (Multiple factors can be selected)

நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டிய விசயமாய் கருதுவது போன்ற சமுதாய களங்கம். Social stigma around sharing what is supposed to be within the four walls.	20
குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று எண்ணுதல் Belief that family honor will be affected	26
குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கருதுதல் Belief that the future of the children will be affected	31
முன் பின் தெரியாதவர்களிடம் உதவி கேட்க தயக்கம் காட்டுதல் Reluctance to ask for help from strangers before and after	14
பொருளாதார சார்பு Economic dependence	18
பாதுகாப்பின்மை Insecurity	17
மற்றவர்கள் மீதான அவநம்பிக்கை Distrust of others	10
விழிப்புணர்வு இல்லாமை Lack of awareness	17
மற்றவை Others	3

உங்கள் மாவட்டத்தில் COVID-19 சூழலில் குடும்ப வன்முறையின் தன்மை குறித்து, உங்களுடைய அமைப்பின் அனுபவம் மற்றும் இந்த நிகழ்வுக்குநான்கு உங்களை தயார்படுத்துவதற்காக நீங்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் நீங்கள் கண்டறிந்தவைகளை, ஒரு பக்க அளவில் சிறு குறிப்பினை எழுதுங்கள்.

Tell us briefly about the nature of domestic violence in the COVID-19 environment in your district, your organization's experience and what you have found through the research you have done to prepare yourself for this event.

1.	Vellore	<p>During the COVID 19 lockdown, most of the people lost their earning from March 27 2020 till date. So, people are struggling to run the family without income. Women struggled to manage the family without income. That results in domestic violence - majorly physical violence by husband and mother-in-law. Men of the household could not consume alcohol and that led to the problem at home. Sexual harassment increased as men did not have work and stayed at home all the time. During the lockdown period, the incidences of child marriage and sexual abuse increased in the community.</p>	<p>COVID-19 மார்ச் 13, பொது முடக்கம் காலகட்டத்திலிருந்து இன்று வரை, பெரும்பாலானோர் தங்களுக்கு கிட்டும் வருமானத்தை இழந்துள்ளனர். இதனால் மக்கள் குடும்பம் நடத்துவதில் பல சிரமங்களை மேற்கொண்டனர். இதனால் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்படுவதும், குடும்ப பிரச்சனைகள் உருவாகவும் செய்தன. பெண், கணவனாலும், அவனின் பெற்றோராலும் அடி உதைப்பட்டு துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிட்டது. ஆண்கள் வேலைக்கு செல்லாததால், வீட்டில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். COVID-19 காலகட்டத்தில், சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டதால், பாலியல் துன்புறுத்தல்களும், குழந்தை திருமணங்களும் நிகழ்ந்துள்ளன.</p>
2.	Vilupuram	<p>Due to the public lockdown during COVID-19, the domestic violence against women has increased due to lack of job and financial insecurity to meet the family expenses. People from our district shared that there was the prevalence of domestic violence due to poverty and economic stress. Because of such issues the children, special children and old age people have suffered much difficulties.</p>	<p>COVID-19 பொது முடக்க காலகட்டத்தில், வேலையின்மை, பொருளாதார உறுதியின்மை ஆகிய காரணங்களால், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. வறுமையும், மன அழுத்தமும் தான் குடும்ப வன்முறையில்</p>

			ஈடுபடுவதற்கான காரணங்களாக, எங்கள் மாவட்டத்தை சார்ந்த மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். இத்தகைய பிரச்சனைகளால், குழந்தைகள், சிறப்பு தேவைகளுடைய குழந்தைகள், முதியவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்.
3.	Sivagangai	1. To spread awareness among the people. 2. COVID-19 lockdown has been lifted, so they have to take on any job according to their convenience. 3. They have to think about their economic issues and try to overcome them. 4. Parents should give freedom to their children. Otherwise, that becomes the big issue needed to be addressed.	1. மக்களிடையே விழிப்புணர்வினை பரப்ப வேண்டும். 2. COVID-19 பொது முடக்கம் திரும்ப பெறப்பட்ட இப்போதைய காலகட்டத்தில், தங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு வேலையினில் ஈடுபட வேண்டும். 3. பொருளாதார பிரச்சனைகளை நினைவில் கொண்டு, அதனை சரி செய்தல் வேண்டும். 4. பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் அதுவே பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும்.
4.	Coimbatore & Nilgiris	During lockdown, women were treated as objects. The tendency that they could get away, if they indulged in violence against women, prevailed. This kind of patriarchal society shows dominance over women and thus results in the increase in the incidence of domestic violence.	பொதுமுடக்க காலகட்டத்தில், பெண்கள் பொருட்களாகவே மதிக்கப்பட்டனர். பெண்கள் மீதான வன்முறையை நிகழ்த்தினால், கேட்பார் யாரும் இல்லை என்ற மனப்பான்மையே நிகழ்ந்தது. ஆணாதிக்க சமுதாயம் பெண்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியது. இதனால் குடும்ப வன்முறை நிகழவும் அதிதிகரித்தது.
5.	Kallakuruchi	There was an increase in the incidence of child marriage, child sexual abuse, child labour and drug addiction.	குழந்தை திருமணம், பாலியல் வன்முறை, குழந்தை தொழிலாளர்,

			போதை பழக்கம் ஆகியவை அதிகரித்துள்ளன.
6.	Karur	<p>Women, young women, adolescent girls approached for help against the violence they faced, during the lockdown period. When we distributed relief materials during lockdown, many women shared the experience of abuse that they faced. Unexpected family burden due to economic inability; safety of children due to shutdown of schools; mental depression because of non-availability of alcohol to consume; women facing domestic abuse at home; poverty; problem raised because young women and children were at home due to the shutting down of school and colleges are the problems raised during the lockdown. Being a member of the District Free Legal Aid Commission, District Children Welfare, we address the issues of violence faced by women, child marriage. We use the counselling strategy to find out the compromising solution to the women who approach the system. We bring them alternative job opportunities by providing tailoring and computer training. We run the temporary shelter under the Social Welfare Department for women to stay when they face domestic abuse and we try to solve their problem. These are field experience of Gramiyam.</p>	<p>பெண்கள்கள், இளம் பெண்கள், வளரிளம் குழந்தைகள் என ,இலக்கு மக்களிடமிருந்து குடும்ப வன்முறை - குறித்தான பாதிப்பு பற்றியும் தீர்வு வேண்டியும் எங்கள் உதவியை நாடி வருகின்றனர் . முழு அடைப்பு காலத்தில் நிவாரண உதவிகள் வழங்கும்போதும் வன்முறைகள் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றது . எதிர்பாராத சமயம் குடும்பம் முழுமைக்கான வருவாய் இழப்பு, பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தைகள் பராமரிப்பில் பாதுகாப்பதில் சிக்கல்கள்; குடி பழக்கத்தை விட முடியாமல் மன அழுத்தத்தில் குடும்ப தகராறு; கணவன் மனைவிக்குள் சண்டை அடிதடி; குறிப்பிட்ட காரணம் இல்லாத மன அழுத்தம்; சுய வெறுப்பு; வறுமை; வன்முறையில் ஈடுபட செய்த சம்பவங்கள்; இளம் வயது பெண் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரி இல்லாமல் வெறுமனே வீட்டில் முடங்கி இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் . மாவட்ட இலவச சட்ட பணிகள், ஆணைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இதன் உறுப்பினர்கள் என்ற முறையில், வரும் பெண்கள் தொடர்பான வன்முறைகள், இளம் வயது திருமணம் போன்ற நேரங்களில் ஆற்றுப்படுத்துதல் மூலம் பிரச்சனையின் வீரியத்தை குறைப்பது,</p>

			<p>தவிர்க்கப்படாத சூழலில் சைலடு லைன், அனைத்து மகளிர் காவல்நிலையம் ,இலவச சட்ட ஆலோசனை மூலம் சமூக தீர்வு காண வைத்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றோம். கிராமியம், கடன் திட்டம் மூலம் குடும்ப வருவாய் பெருக்க திட்டத்தில் ஈடுபட செய்கிறோம் . தையல், கணினி பயிற்சி மூலம் மாற்று தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளோம் . சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் தற்காலிக தங்கும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை தங்க செய்து தீர்வுகளை எட்ட வைப்பது கிராமிய கள அனுபங்கள் ஆகும் .</p>
7.	Cuddalore	<p>The men and women from the rural and urban areas are working in Chennai and Puducherry. Due to the lockdown, they all started staying at home with their families. There was always a tussle between the husband and wife due to lack of employment and other economic pressures. Women were greatly harassed by their husbands. During the lockdown, the husbands stayed at home largely, indulged in forcing their wives for intercourse, thus resulting in sexual harassment in marriages. In the rural set-up, men consumed alcohol and abused their wives at home. Women underwent physical, psychological and other forms of abuse. CARE, with other NGOs, conducted a survey to find the status of women during lockdown, specifically in the Srimushnam panchayat union of Kattumannar Koil block. The survey recorded an increase in the incidence of domestic violence and women were economically and psychologically affected greatly. Consuming</p>	<p>கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராம பகுதி மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்கள், பெண்கள் சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் பணி செய்து வந்தார்கள். கொரோனா பெரும் தொற்று ஏற்பட்ட உடன் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் முழு அடைப்பு ஏற்பட்டு, வேலை இல்லாமல் நகர் மற்றும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு வந்து வாழ்ந்து வருகிறார்கள். கணவன், மனைவி மற்றும் தாய், தகப்பன், குழந்தைகள் உடன் ஒன்றாக வீட்டில் இருந்து கொண்டு பொழுதைப் போக்குகிறார்கள். வேலையும் இல்லாமல், வருமானமும் இல்லாமல், கணவன்-மனைவி ஆகியோர்களுக்கு வீண் சண்டை, விவாதம், கேலி, கிண்டல்</p>

		<p>alcohol, men came back home and hit their wives and children. They forced women for intercourse.</p>	<p>நடைபெறுகிறது. இதனால் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கிராம பகுதியில் வேலை இல்லை அதனால் குடும்ப செலவுக்கு கணவன் பணம் கொடுப்பது இல்லை. வீட்டுக்கு கடன் வாங்க நேரிடுகிறது. இதனால் பெண்களை அடித்து துன்புறுத்துகிறார்கள். கிராம பகுதியில், கணவன் மனைவி வீட்டில் அதிக நேரம் இருப்பதால் பாலியல் உறவுக்கு துன்புறுத்தப்படுகிறார்கள். பாலியல் துன்புறுத்தல் ஏற்படுகிறது. வீட்டில் பொருளாதார பிரச்சனை ஏற்படுகிறது. கிராமப்புற பகுதியில் உள்ள ஆண்கள் வீட்டில் இருந்து கொண்டு மது அருந்திவிட்டு, வீட்டில் உள்ள பெண்களை துன்புறுத்துகிறார்கள். கிராம பகுதியில் உள்ள பெண்கள் தினந்தோறும் அடி, உதை மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷணம் ஊராட்சி ஒன்றியங்களில் CARE மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் கரோனா முழுஅடைப்பு காலங்களில் பெண்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். அதனடிப்படையில் கிராம பகுதியில் உள்ள பெண்கள் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதால், பெண்கள் மன ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள். தினந்தோறும் கணவன் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ள மனைவி மற்றும்</p>
--	--	---	--

			குழந்தைகளை அடித்து துன்புறுத்துகிறார்கள். பாலியல் துன்புறுத்தலுக்கு கட்டாயப்படுத்துகிறார்கள் என ஆய்வு மூலம் அறிந்து கொள்ளப்பட்டது.
8.	Thiruvannamalai	Economic Problem; Unemployment; Depression; Quarantine; Drinking habits are some of the problems faced during the lockdown.	பொருளாதார பிரச்சனை, வேலையின்மை, மனச்சோர்வு, தனிமைப்படுத்துதல், குடிபழக்கம்.
9.	Chennai	Violence cannot be justified. Blaming the lockdown and violent behaviour is a lifetime learning which was contributed by many factors like patriarchy, lack of awareness about gender sensitization, empathy towards your spouse etc. There is no link between lockdown and violence, rather lockdown is used as a justification for the perpetrators to rationalize their behavior.	பொது முடக்கத்தை கொண்டு வன்முறையை என்றும் நியாயப்படுத்த முடியாது. ஆணாதிக்கம், பாலினத்தை குறித்த விழிப்புணர்வு இல்லாமை; தன் வாழ்க்கை துணையை ஒத்துணர்வு கொண்டு நோக்காமை போன்ற தங்கள் வாழ்க்கை கற்றுக்கொண்ட பாடங்களே, வன்முறையான நடத்தைக்கு காரணமாகும். பொது முடக்கத்துக்கும், வன்முறைக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. மேலும், பொது முடக்கம் என்பது தங்களுடைய வன்முறையான நடத்தையை நியாயப்படுத்த துன்புறுத்துபவர் உபயோகப்படுத்தும் காரணியாகும்.
10.	Thiruvallur	During the lock down, - People have a fear about the pandemic - Due to economic problems, the women were affected greatly -We did phone counselling to the women, according to the advice of Ms. Sheelu, head, Tamil Nadu Women's Collective - We conducted a survey among the women on the impact of COVID-19. Keeping up the social	#Covid-19 சூழலில் மக்கள் முதலில் நோய் பயத்தில் இருந்தனர் #பின்னர் பொருளாதார பிரச்சனை உணவுக்கான தட்டுப்பாடு இது பெண்களை வெகுவாக பாதித்தது #பெண்கள் இணைப்புக் குழு மாநில தலைவி திருமிகு.ஷ்ஷு அவர்களின் ஆலோசனை அறிவுறுத்தலின் படி முதலில் தொலைபேசியில் பெண்களை

		<p>distancing, we engaged women and children by giving them training about panchayat and various trainings on preventing domestic and sexual violence, agriculture, house plan, terrace garden, natural food, organic farming etc.</p> <p>The food insecurity was the greatest problem for the women during this period. This was majorly due to the loss of employment. Women's Collective distributed relief materials to them.</p>	<p>அணுகி அவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் செய்தோம்</p> <p>#பின்னர் சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொரு கிராமத்திலும் 10 நபர்களை சந்தித்து ஆய்வு மேற்கொண்டோம், அதன் அடிப்படையில் பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தோம், சமூக இடைவெளி கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பஞ்சாயத்து குறித்தும், பெண் குழந்தைகளுக்கு பாலியல், குடும்ப வன்முறை தடுப்பு, விவசாயம், வீட்டுத் திட்டம், மாடித் தோட்டம், இயற்கை உணவு, இயற்கை விவசாயம் போன்ற பயிற்சிகள் கொடுத்தோம்.</p> <p>#வேலை இல்லாத சூழலில் குடும்ப உணவு பற்றாக்குறை பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது</p> <p>#அதற்கு நிவாரண பொருட்களை WC வழங்கியது.</p>
11.	Virudhunagar	<p>Need awareness, capacity building, legal assistance and reaching out to the needy in the time of trouble. Government should take deeper intervention in eradication of poverty and provide care and protection. Unemployment should be addressed.</p>	<p>விழிப்புணர்வு, திறன் மேம்பாடு, சட்ட உதவி, தேவை, ஆதரவற்றோருக்கு ஆதரவு அளித்தல் ஆகியவை இப்போதைக்கு தேவையான விஷயங்கள். அரசு தலையிட்டு ஏழ்மையை ஒழித்து, பாதுகாப்பு தருதல் வேண்டும். வேலையின்மை பிரச்சனையும் தீர்வு காணப்பட வேண்டும்.</p>
12.	Tiruppur	<p>Lack of employment, economic stress, sense of fear, debt burden; all family members stay under one roof 24/7, restriction to go out of the house;</p>	<p>வேலை வாய்ப்பு இல்லை பொருளாதார வசதி இல்லை குடும்ப உறுப்பினர்கள் ஒரு இடத்தில்</p>

		education of children affected; inability to pay off loans; could not participate in the auspicious functions; non-availability of all kinds of transportation such as two wheelers, bus, trains - problems existed during lockdown.	இருப்பது வெளியில் செல்ல தடை குழந்தைகள் கல்வி தகுதி பாதிப்பு பய உணர்ச்சி கடன் சுமை கடன் திருப்பி செலுத்த முடியவில்லை சுபாநிகழ்ச்சிகள் கலந்து கொள்ள முடியவில்லை இரு சக்கர வாகனம் ,பேருந்து, ரயில் சேவை இதானல் வெளியில் செல்லா முடியவில்லை .
13.	Kanchipuram	Unity, economy, sexual harassment, closure of TASMAR and closure of schools are some of the problems faced.	ஒற்றுமை, பொருளாதாரம், பாலியல் வன்முறை, டாஸ்மாக் கடைகள் அடைப்பு, பள்ளிகள் மூடல் - இவை அனைத்தும் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த பிரச்சனைகள் ஆகும்.
14.	Erode	During the COVID 19 period we have identified totally 52 cases of violence against women in our working areas. Marital abuse, extramarital affairs, mental and physical abuse cases were reported. During the time of COVID 19 lockdown, workers, poor communities lost their employment and all other income generation activities. Due to the economic crisis both men and women were highly affected and this resulted in eruption of violence between family members. We provided counselling and took steps to solve the economic crisis through Government and non-government agencies such as social activists' groups of community, welfare units of women's, SHGs, youth clubs, etc.	COVID-19 சூழலின் போது, எங்களுடைய பகுதிகளில், மொத்தமாக 52 பெண்களுக்கு எதிரான வன்முறைக்கான முறையீடுகள் வீடுகளிலும், பணியிடங்களிலும் கண்டறியப்பட்டது. இவற்றில் திருமண, திருமண உறவிற்குப்பாற்பட்ட நடத்தை, மனரீதியான மற்றும் உடல் ரீதியான வன்முறைகள் அடங்கும். பொது முடக்க காலகட்டத்தில், பணியாளர்கள், ஏழைகள் தங்கள் வேலைகளை, வருவாய் திரட்டும் வாய்ப்புகளையும் இழந்தார்கள். பொருளாதார இறக்கதினால், ஆண்களும், பெண்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுவே குடும்ப உறவுகளிடையே வன்முறையும் வெடிக்க காரணமாக அமைந்தது.

			<p>நாங்கள் கவுன்சிலிங் மூலம் பிரச்சனைகளை போக்கவும்; சமூக செயற்பாட்டாளர்கள் குழு, பெண்கள் நலக் குழு, சுய உதவி குழுக்கள், இளைஞர் மன்றங்கள், அரசு சார்ந்த நடவடிக்கைகள் போன்றவை மூலம் பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய முற்பட்டோம்.</p>
15.	Chengalpattu	<p>We did a survey during April about the experience of domestic violence among women. Women expressed that due to shutdown of TASMAL (liquor shops by Tamil Nadu State Marketing Corporation), men have not consumed alcohol. They never hit their wives and supported the family. Women faced violence due to unemployment. These are the major outcomes of the survey. But then when we did the survey during July, the TASMAL shops were opened. Women expressed that they started facing violence due to the consumption of alcohol by men.</p>	<p>பெண்களின் குடும்ப வன்முறை அனுபவங்களை அறிவதற்காக அதை பற்றி ஏப்ரல் மாதம் ஒரு கணக்கெடுப்பு செய்தோம். பொது முடக்க காலகட்டத்தில், டாஸ்மாக் (தமிழ் நாடு வணிக நிறுவனம் நடத்தும் மதுப்பான கடைகள்) கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால், ஆண்கள் மது அருந்தவில்லை என்று பெண்கள் கூறினர். அவர்கள், தங்கள் மனைவிகளை அடித்து துன்புறுத்தாது, குடும்பத்துக்கு ஆதரவாய் இருந்தனர். வேலையில்லா திண்டாட்டத்தால், பெண்கள் வன்முறையை சந்தித்தனர். இதுவே இந்த கணக்கெடுப்பின் பெரும்பான்மையான வெளிப்பாடு எனலாம். ஆனால் நாங்கள் ஜூலை மாதத்தில் கணக்கெடுப்பில் ஈடுபடும் போது, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. ஆண்கள் மது அருந்த ஆரம்பித்து விட்டதால், தாங்கள் வன்முறையை சந்திப்பதாக கூறினர்.</p>
16.	Nilgiris	<p>As husbands were at home all the time, wives had to cook extra dishes whenever their husbands wanted. A lot abuse happened when there was an argument</p>	<p>கணவர் எப்பொழுதும் வீட்டிலேயே இருப்பதால், பெண்கள் கூடுதலான சமையல் வேலையில் ஈடுபட</p>

		<p>on this. A local newspaper reported that men were struggling during the lockdown as women were not providing food to them. All tea shops and other eateries were locked. So, they could not eat anything at anytime they wanted. They went to the extreme of reporting that they were pushed to the stage of begging food (supposed to be the extra snacks) from women at home. As the men stayed simply at home during the lockdown, there were two cases of child sexual abuse reported to our organization. Women wanted to make a police complaint for the abuse happening to them during lockdown. But then the police station was not functioning and they refused to take cases. Above all, there was no transport to access police station. After the lockdown, those women who could not make complaint during the lockdown, came to us asking help to make a police complaint. Mostly women said that there was no problem because men were not consuming alcohol (liquor shops were closed during lockdown). Women said men were involved in other pending work at home such as gardening, repair works, etc.</p>	<p>வேண்டியதாயிற்று. இதை பற்றிய விவாதம் ஏற்படும் போது, பெண்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது. பொது முடக்க காலகட்டத்தில் பெண்கள் உணவு கொடுக்காததினால், ஆண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியதாக ஒரு உள்ளூர் பத்திரிக்கை குறிப்பிட்டது. உள்ளூர் தேநீர் மற்றும் உணவு கடைகள் மூடப்பட்டதால், அவர்கள் நினைத்த நேரம், நினைத்த எதையும் உண்ண முடியவில்லை. மேலும், ஆண்கள் தங்கள் உணவிற்காக (அது நொறுக்கு தீனி என்பதே உண்மை) பெண்களிடம் கையேந்தி பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆண்கள் வேலையற்று, வீட்டில் இருந்ததால், இரண்டு குழந்தை பாலியல் வன்முறை வழக்குகள் எங்கள் நிறுவனத்தில் பதிவாகியுள்ளன. பொது முடக்க காலகட்டத்தில் பெண்கள், தங்களுக்கு ஏற்பட்ட வன்முறையின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க விரும்பினர். ஆனால் காவல் நிலையம் இயங்காததால், காவலர்கள் புகார்களை பதிவு செய்ய மறுத்து விட்டனர். மேலும், காவல் நிலையத்தை அணுகுவதற்கு போக்குவரத்து வசதிகளும் இல்லை. பொது முடக்கம் தளர்த்தப்பட்டதும், அந்த பெண்கள், காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உதவி கோரி எங்கள் அமைப்பினை அணுகினர். பொது முடக்க காலத்தில், மதுபான கடைகள்</p>
--	--	---	---

			<p>அடைக்கப்பட்டு இருந்ததால், மது அருந்தி விட்டு நிகழும் பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருந்ததாக பெரும்பாலான பெண்கள் குறிப்பிட்டனர். , தோட்ட வேலை, செப்பனிடும் வேலைகள் போன்ற முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்த வீட்டு வேலைகளை இந்த காலகட்டத்தில் ஆண்கள் செய்து முடித்தாக பெண்கள் கூறினர்.</p>
17.	Tiruchirappalli	<p>As the lockdown was announced by the government, all family members were happy and lead their life normally in the first week. As days passed, problems rose in each family due to lack of job opportunities, which caused economic crisis and bad condition of survival. Thus, jobless problems created depression and couples had to stay at home continuously for a long time. These reasons created more problems at home. Especially heavy work load was forced on women groups. Women and child rights were denied. Because of lack of jobs, loss of income, economic crisis, ignorance of education and human rights, abuse increased. Women were not able to make their own decisions. We can say they lost their dignity as well as self -respect.</p>	<p>COVID-19 பொது முடக்கத்தினை அரசு அறிவித்த போது, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் சந்தோசப்பட்டனர். அந்த சந்தோசம் ஒரு வாரம் வரை நிலைத்தது; அவர்கள் சந்தோசமாகவும், இருந்தனர். நாட்கள் செல்ல செல்ல, வேலையின்மையாலும் , பொருளாதார சீர்கேட்டினாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் முளைக்க ஆரம்பித்தன. வேலையின்மையால் ஆண்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். இதனால், வீட்டில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, பெண்கள் மீது அதிகமான பணிச்சுமை திணிக்கப்பட்டது. பெண்கள் மீது சுமத்தப்பட்ட பணிச்சுமை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் பெண் குழந்தை மீதான வன்முறை அதிகரித்தது. வேலையின்மை , வருமானமின்மை, பொருளாதார</p>

			<p>நெருக்கடி, கல்வி மறுப்பு, மனித உரிமை மீறல் ஆகியவையே இதற்கு காரணங்களாகும். இந்த சூழலில், பெண்கள் தங்களுக்கான முடிவினை தாங்களே எடுக்க இயலவில்லை. அவர்கள் தங்கள் சுய மரியாதையையும், மதிப்பையும் இழந்தார்கள் என்று நாம் கூறலாம்.</p>
18.	Krishnagiri	<p>Reasons for increasing DV: no awareness; low literacy; higher literacy than the husband; inability to take decisions on her own; she could not go alone. During the lockdown period, men used to get locally made liquor (shutting down of wine shops did not make them stop consuming liquor).</p>	<p>விழிப்புணர்வு இல்லாமை; போதிய படிப்பறிவு இல்லாமை; கணவரை விட அதிகம் படிப்பறிவுபெற்றவராக இருத்தல் இவையே குடும்ப வன்முறை நிகழ்வதற்கான காரணங்கள். அவர்கள் தங்களுக்கான முடிவுகளை எடுக்க முடியவில்லை. இந்த நவீன நாட்களிலும், அவள் தனியாக செல்ல இயலவில்லை பொது முடக்க காலத்தில், உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபானத்தை, ஆண்கள் அருந்தினர் (மதுக்கடை மூடப்பட்டு இருந்தது, அவர்கள் மது அருந்துவதை எந்த விதத்திலும் தடுக்கவில்லை)</p>
19.	Thanjavur	<p>We were involved in collecting data about living during lockdown. The main highlights: food insecurity and lack of employment put most of them in difficulty to manage livelihoods. Due to all of this, many experienced depression which resulted in verbal arguments, losing dignity and ended up in domestic abuse.</p>	<p>பொது முடக்க காலகட்டத்தில், நாங்கள் குடும்ப வன்முறை குறித்த தகவல் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தோம். உணவு பற்றாக்குறை, பொருளாதார சீரின்றமை, வேலையின்மை ஆகியவற்றால் பெரும்பான்மையானோரால் தங்கள் வாழ்வினை சமாளிக்க இயலவில்லை. இதனால் மன இறுக்கம் ஏற்பட்டு, வாய்மொழி தகராறுகளாய் வெடித்து, சுயமரியாதை இழப்பில் முடிவுற்றதால்,</p>

			ஆண்கள் குடும்ப வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
--	--	--	---

A Discussion on Domestic Violence during the Pandemic

சுற்றத்தில் நோய், இல்லத்தில் வன்முறை

Notes

December 4, 2020

Support service providers, from across Tamil Nadu, were invited for a discussion on domestic violence and other forms of gender-based violence during the pandemic.

Prior to the discussion, NGOs were asked to respond to a short survey. Participants from 24 NGOs, representing 33 districts in the State, threw light on the forms of violence witnessed during the lockdown.

Through the discussions and presentations some common experiences and themes emerged, which included:

Rise in other forms of violence: apart from domestic violence, there was an increase in child marriages, forced marriages and child sexual abuse, often by old people.

Choice versus compulsion: the reliance on family during the crisis also meant succumbing to family pressure while making decisions. An NGO representative narrated the story of a young man, who was about to marry someone out of his caste, before COVID, but who ended up marrying according to his family's wishes in order to have their support during the pandemic.

Economic distress: many women were unable to repay microcredit loans. This led to arguments and violence.

Increase in workload: the presence of men at home all day also increased the workload for women and led to friction over money and violence.

Out of reach: due to travel restrictions social workers could not travel and check on women who were experiencing domestic violence. Similarly, victims too could not travel to seek help. In the constant presence of abusers, phone calls were also not an option. Victims were unable to reach shelter homes because COVID tests were required. Women who came to the shelter during COVID were unusually unwilling to go back home.

Alcoholism: alcohol consumption by men sitting idle was related to an increase in domestic violence. Once the state-owned liquor shops opened, men physically abused their wives for money to purchase liquor.

Participants expressed great interest in follow-up sessions and suggestions included:

- Consultations over a longer duration on the topic.
- Camps to help women register domestic violence cases.
- A collective voice to raise these issues and also to access data.
- Capacity-building for NGOs who may not specialise in but need information about gender-based violence and laws.

குறிப்புகள்

பெருநோய் தொற்று காலத்தில், குடும்ப வன்முறை மற்றும் இதர பாலின வன்முறைகளின் நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தமிழ் நாட்டிலுள்ள சேவை அமைப்புகள் அழைக்கப்பட்டன.

கலந்துரையாடலுக்கு முன்னர், பங்கேற்கும் அமைப்புகளிடம் சிறு கருத்தாய்வு நடத்தப்பட்டது. மாநிலத்தின் 33 மாவட்டங்களிலிருந்து 24 அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமுடக்கத்தின் போது பல்வேறு வகையான வன்முறைகள் நிகழ்ந்ததை வெளிச்சம் போட்டு காட்டினர். இந்த கலந்துரையாடல் மூலம், பல்வேறு பொதுவான அனுபவங்கள் பகிரப்பட்டன:

பல்வேறு வன்முறைகள் அதிகரிப்பு: குடும்ப வன்முறை தவிர், குழந்தை திருமணம், கட்டாய திருமணங்கள் மற்றும் முதியவர்களால் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளது.

தெரிவு vs கட்டாயம்: நெருக்கடி சமயத்தில் குடும்பத்தை சார்ந்து இருப்பதால், முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க இயலாது, குடும்பத்தின் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பின் பிரதிநிதி ஒரு இளைஞரின் கதையை பகிர்ந்து கொண்டார் - அந்த இளைஞர் COVIDக்கு முன்னர் வேற்று சாதியை சேர்ந்த தனக்கு விருப்பமான பெண்ணை திருமணம் புரிந்து கொண்டதாகவும், COVID சமயத்தில் குடும்பத்தின் ஆதரவு தேவைப்பட்டதால், தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்க தனது சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதே அது.

பொருளாதார நெருக்கடி: நிறைய பெண்கள், தாங்கள் வாங்கிய குறுங்கடனை திருப்பி தர இயலவில்லை. இது வாக்குவாதமும், வன்முறையும் ஏற்பட காரணமாக இருந்தது.

வேலைப்பளு அதிகரிப்பு: ஆண்கள் எப்பொழுதும் வீட்டிலேயே இருப்பதால், பெண்களின் வேலைப்பளு அதிகரித்தது. இதனால் பண தேவையின் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, வன்முறை நிகழ காரணமாயிற்று.

தொடர்பு கொள்ள இயலாத நிலை: பயண தடைகள் காரணமாக, சமூக சேவகர்கள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களும், உதவி பெறுவதற்காக பயணப்படவில்லை. துன்புறுத்துபவர் எப்பொழுதும் வீட்டிலேயே இருப்பதால், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி பெறுவதற்கும் அப்பெண்ணிற்கு வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்டோர், புகலிடங்களை அணுகுவதும் கடினம், அதற்கு COVID டெஸ்ட்டும் தேவைப்பட்டது. COVID சமயத்தில், புகலிடங்களில் தஞ்சம் புகுந்த

பெண்கள் வழக்கத்துக்கு மாறாக, தங்கள் வீட்டிற்கு திரும்ப போக விரும்பவில்லை.

குடிப்பழக்கம்: வேலையில்லாமல் வீட்டில் சோம்பேறியாக இருக்கும் ஆண்கள், மது அருந்துவதால், குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. அரசு நடத்தும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதும், ஆண்கள் தங்கள் மனைவிகளை மது வாங்குவதற்காக பணம் கேட்டு, உடல் ரீதியாக துன்புறுத்தினர்.

கலந்துரையாடலில் பங்குபெற்றவர்கள், தொடர்ச்சியான கூட்ட அமர்வுகளுக்கு விருப்பம் தெரிவித்தனர். அது தொடர்பான பரிந்துரைகள்:

- இந்த தலைப்பின் மீதான தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது.
- குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க உதவும் வகையில் முகாம்கள் அமைப்பது.
- இத்தகைய விஷயங்களுக்காக கூட்டாக குரல் கொடுப்பது; தரவுகளை கிடைக்கப் பெறுதல்.
- பாலின அடிப்படையிலான வன்முறை, அதை சார்ந்த சட்டங்கள் குறித்து NGOக்களின் திறனை மேம்படுத்துதல்.

APPENDIX 1: ORGANISATIONS THAT CONTRIBUTED TO THIS REPORT

அமைப்பு Organisation	மாவட்டம் District	நீங்கள் கூறப்போகும் கருத்துக்கள், எந்த மாவட்டத்தை பற்றியது Districts they covered in this project
DGSEA டிஜி எஸ் இ எ	Chengalpattu செங்கற்பட்டு	செங்கற்பட்டு Chengelpet
Avvai Village Welfare Society அவ்வை கிராம நல சொசைட்டி	Nagapattinam நாகப்பட்டினம்	நாகப்பட்டினம் Nagapattinam
Organisation of Rural Development ரூரல் டிவலப்மென்ட் ஆர்கனைசேஷன்	Vellore, Ranipet and Tirupattur வேலூர், ராணிபேட்டை மற்றும் திருப்பத்தூர்	Vellore, Ranipet and Tirupattur வேலூர், ராணிபேட்டை மற்றும் திருப்பத்தூர்
Mercy Rural Development Society மெர்சி ரூரல் டிவலப்மென்ட் சொசைட்டி	Namakkal நாமக்கல்	Namakkal நாமக்கல்
Krupalaya கிருபாலயா	Villupuram விழுப்புரம்	Villupuram விழுப்புரம்
SIMCODESS சிம்கோடஸ்	Dindigul திண்டுக்கல்	Dindigul திண்டுக்கல்
Integrated Rural Community Development Society இண்டகிரல் ரூரல் கம்யூனிட்டி டிவலப்மென்ட் சொசைட்டி	Sivagangai சிவகங்கை	Sivagangai சிவகங்கை
Aadinilam Arakkattanai ஆதிநிலம் அறக்கட்டளை	Coimbatore & Nilgris கோயம்புத்தூர்	Kovai கோவை
Power Trust பவர் டிரஸ்ட்	Kallakurichi கள்ளக்குறிச்சி	Kallakurichi கள்ளக்குறிச்சி

அமைப்பு Organisation	மாவட்டம் District	நீங்கள் கூறப்போகும் கருத்துக்கள், எந்த மாவட்டத்தை பற்றியது Districts they covered in this project
Gramiyam கிராமியம்	Karur கரூர்	Karur கரூர்
Centre for Rural Education and Economic Development கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையம்	Cuddalore கடலூர்	Cuddalore கடலூர்
SINAM NGO எஸ் ஐ என் எ எம்	Tiruvannamalai திருவண்ணாமலை	Tiruvannamalai திருவண்ணாமலை
Special Cell for Women பெண்களுக்கான ஸ்பெஷல் செல்	Chennai சென்னை	Chennai சென்னை
TN Women's Collective பெண்கள் இணைப்பு குழு	Tiruvallur திருவள்ளூர்	Tiruvallur திருவள்ளூர்
Empower எம்பவர்	Tuticorin தூத்துக்குடி	Tuticorin தூத்துக்குடி
Social Welfare Department - Ending Child Marriage சமூக நல துறை - குழந்தை திருமணம் ஒழிப்பு	Virudhunagar விருதுநகர்	Virudhunagar விருதுநகர்
தீர்வு சமூக சேவை நிறுவனம் Theervu Samuga Sevai Niruvanam	Tiruppur திருப்பூர்	Tiruppur திருப்பூர் மாவட்டம்
Special Cell for Women பெண்களுக்கான ஸ்பெஷல் செல்	Salem சேலம்	Salem சேலம்
Women's collective பெண்கள் இணைப்பு குழு	Kanchipuram காஞ்சிபுரம்	Kanchipuram காஞ்சிபுரம்

அமைப்பு Organisation	மாவட்டம் District	நீங்கள் கூறப்போகும் கருத்துக்கள், எந்த மாவட்டத்தை பற்றியது Districts they covered in this project
SAARF TRUST (Sustainable Action and Research Foundation) SAARF அறக்கட்டளை	Ariyalur அரியலூர்	Ariyalur அரியலூர்
Centre for Action and Rural Education (CARE) சென்டர் பார் ஆக்ஷன் அண்ட் ரூரல் எசுகேஷன்	Erode ஈரோடு	Erode ஈரோடு
TN Women's Collective பெண்கள் இணைப்பு குழு	Chengalpattu செங்கல்பட்டு	Chengalpattu செங்கல்பட்டு
Maitri Society மைத்ரி சொசைட்டி	Theni தேனி	Theni தேனி
DEEPAM NGO தீபம்	Dharmapuri தருமபுரி	Dharmapuri தருமபுரி
Tamil Nadu Rural Reconstruction Movement தமிழ் நாடு ரூரல் ரிகன்ஸ்ட்ரக்ஷன் மூவ்மென்ட்	Ramanathapuram ராமநாதபுரம்	Ramanathapuram ராமநாதபுரம்
TN Women's collective பெண்கள் இணைப்பு குழு	Nilgiris நீலகிரி	Nilgiris நீலகிரி
Special Cell for Women பெண்களுக்கான ஸ்பெஷல் செல்	Madurai மதுரை	Madurai மதுரை
Village Reconstruction Movement வில்லேஜ் ரிகன்ஸ்ட்ரக்ஷன் மூவ்மென்ட்	Tiruchirappalli திருச்சிராப்பள்ளி	Tiruchirappalli திருச்சிராப்பள்ளி

அமைப்பு Organisation	மாவட்டம் District	நீங்கள் கூறப்போகும் கருத்துக்கள், எந்த மாவட்டத்தை பற்றியது Districts they covered in this project
Pudhu yugam thondu niruvanam புது யுகம் தொண்டு நிறுவனம்	Krishnagiri கிருஷ்ணகிரி	Krishnagiri கிருஷ்ணகிரி
Special Cell for Women பெண்களுக்கான ஸ்பெஷல் செல்	Tirunelveli and Tenkasi திருநெல்வேலி மற்றும் தென்காசி	Tirunelveli and Tenkasi திருநெல்வேலி மற்றும் தென்காசி
Thanjai Jana Seva Bavan தஞ்சை ஜனசேவாபவன்	Thanjavur தஞ்சாவூர்	Thanjavur தஞ்சாவூர்
Read Foundation READ பெளண்டேஷன்	Pudukkottai புதுக்கோட்டை	Pudukkottai புதுக்கோட்டை

To learn more about Prajnya's work on gender violence awareness,
please visit:

<http://www.prajnya.in/grit>
<http://www.prajnya.in/gritwsh>
<http://www.prajnya.in/16days>

To support our work:

<http://www.prajnya.in/give>
<http://www.prajnya.in/payment>



[prajnya.in](http://www.prajnya.in)



prajnyatrust@gmail.com



[@prajnyatrust](https://www.facebook.com/prajnyatrust)



[@prajnyatrust](https://www.instagram.com/prajnyatrust)



[prajnya-trust](https://www.linkedin.com/company/prajnya-trust)



[@prajnya](https://twitter.com/prajnya)